



தகவல்

அடிமீ உரிமைச்

சட்டம் 2005

**தமிழ்நாடு தகவல் ஆணையம்**

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்),  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

**ஆணை நாள்: 04.11.2020**

**முன்னிலை**

**திரு. ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,**  
**மாநிலத் தகவல் ஆணையர்**

**வழக்கு எண். SA4305/F/2020**

**திரு D.அருண் குமார்**

...

**மேல்முறையீட்டாளர்**

/ எதிர் /

பொதுத் தகவல் அலுவலர்/  
மாநகர் போக்குவரத்துக் கழகம்  
(சென்னை) லிமிடெட்,  
பல்லவன் இல்லம், அண்ணா சாலை,  
சென்னை - 600 002.

...

**பொது அதிகார அமைப்பு**

**பார்வை:-**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	10.02.2020
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	15.05.2020
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	27.05.2020

\*\*\*\*\*

**ஆணை**

இவ்வழக்கு தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாத காரணத்தால் இன்று (04.11.2020) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மேல்முறையீட்டாளர் திரு D.அருண் குமார் மற்றும் பொதுத் தகவல் அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிமிடெட், பல்லவன் இல்லம், அண்ணா சாலை, சென்னை ஆகியோர் பங்கேற்றனர்.

2. மேல்முறையீட்டாளர் 10.02.2020 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச்சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கீழ்க்கண்ட தகவல்களை வழங்கக்கேட்டு The Public Information Officer, Tamilnadu State Transport Corporation, Head Office, Pallavan Illam, Anna Salai, Chennai அவர்களுக்கு விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

With reference to the above subject matter I wish to bring to you kind knowledge that my client M.G. Nelson had preferred a complaint against your staff one K.Jeevanandam (Conductor) for initiated departmental action for having illicit relationship with my clients wife.

1. What action has been taken against K.Jeevanandam based upon the complaint dated 07.12.2018?
2. If no action has been taken why?
3. When will departmental action be initiated as against K.Jeevanandam based upon the complaint dated 07.12.2018?

3. பொதுத் தகவல் அலுவலர் 05.03.2020 தேதியிட்டு தகவல் வழங்கியுள்ளார். மேல்முறையீட்டாளர் 15.05.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், Tamil Nadu State Transport Corporation, Head Office, Pallavan Illam, Anna Salai, Chennai அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலரும் தகவல் வழங்காததால் மேல்முறையீட்டாளர் தான் கோரிய தகவலை வழங்க உத்தரவிடுமாறு கோரி 27.05.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (04.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் தொலைபேசி வாயிலாக ஆஜராகி, பொதுத் தகவல் அலுவலர் தனக்கு சரியான தகவல் வழங்காததால் தான் கோரிய தகவல்களை பெற்று வழங்குமாறு ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார்.

5. இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் புகார்கள் மற்றும் குறைகளை அடிப்படையாகக் கொண்ட மனுக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தகவல் அறியும் சட்டம் மூலம் வழங்க வழிவகை இல்லை என ஏற்கனவே ஆணையத்தில் நடைபெற்ற வழக்குகளை மேற்கோள்காட்டி எடுத்துரைத்தார்.

6. மேல்முறையீட்டாளரின் மனுவையும், பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய தகவலையும் இணைத்து பரிசீலனை செய்கையில், வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் சார்பாக தகவல்கள் கோர இயலாது என்பதாலும் பாதிக்கப்பட்ட நபரே (K.ஜீவானந்தம்) மனு செய்து தகவல்களை கோர இயலும் என்பதாலும் பாதிக்கப்பட்ட நபரே மனு செய்து தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு ஆணையம் அறிவுறுத்துகிறது. அவ்வாறு மனு செய்து கேட்கும்பட்சத்தில் காலம் தாழ்த்தாமல் மேல்முறையீட்டாளருக்கு உடனடியாக தகவல்களை வழங்கவேண்டும் என ஆணையம் பொதுத் தகவல் அலுவலருக்கு அறிவுறுத்தி, இவ்வழக்கில் மேலும் விசாரணை செய்ய சிறப்பு காரணம் ஏதுமில்லை என

முடிவு செய்து இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இத்துடன் முடித்துக்கொள்கிறது.

ஓம்/- (ச.த. தமிழ்குமார்)  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண். SA4305/F/2020**

**பெறுநர்**

**பொதுத் தகவல் அலுவலர்/  
மாநகர் போக்குவரத்துக் கழகம்  
(சென்னை) லிமிடெட்,  
பல்லவன் இல்லம், அண்ணா சாலை,  
சென்னை - 600 002.**

**மனுதாரர்**

**Mr D.Arun Kumar,  
No.5, Govindarajan 1<sup>st</sup> Cross Street,  
W. Tambaram, Chennai – 600 045.**

Copy to: Judgement File/ Spare.  
SM/ PC-17.11.2020